

சுவா சூ காங் தொடக்கப்பள்ளி
தொடக்கநீலை 3
சொல்வதெழுதுதல் – தவணை 1, 2026

பெயர் : _____ வகுப்பு : _____

சொல்வதெழுதுதல் 1 – 27/1/2026

- 1) நான் தொலைக்காட்சி பார்க்கிறேன்.
- 2) நாங்கள் உடற்பயிற்சி செய்கிறோம்
- 3) நீ அழகாகப் படம் வரைகிறாய்.
- 4) நீங்கள் காற்பந்து விளையாடுகிறீர்கள்.
- 5) அவர்கள் திடலைச் சுற்றி ஓடுகிறார்கள்
- 6) அது தங்கை வளர்க்கும் வெள்ளை முயல்.
- 7) அவை நான் வளர்க்கும் பச்சைக் கிளிகள்.

சொல்வதெழுதுதல் 2 – 3/2/2026

- 1) கொடி காற்றில் பறக்கிறது.
- 2) தொலைபேசி மணி ஒலிக்கிறது.
- 3) நான் ரொட்டி சாப்பிடுகிறேன்.
- 4) பொம்மை அழகாக இருக்கிறது.
- 5) தங்கை கொலுசு அணிந்து இருக்கிறாள்.
- 6) தாத்தா கதை சொல்கிறார்.

சொல்வதெழுதுதல் 3 – 10/2/2026

- 1) நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்தோம்.
- 2) தம்பி தொட்டிலில் நன்றாகத் தூங்கினான்.
- 3) உன் கிளி அழகாகப் பேசுகிறது.
- 4) நீங்கள் இனிமையாகப் பாடினீர்கள்.
- 5) சிறுவனிடம் ஐம்பது காசு இருந்தது.
- 6) எங்கள் பள்ளியில் கணினி அறை இருக்கிறது.

சொல்வதெழுதுதல் 4 – 24/2/2026

- 1) மாறன் காலையில் எழுந்தான். அவன் பல் துலக்கினான். அவன் உணவு சாப்பிட்டான்.
- 2) அணில் பழங்களைப் பார்த்தது. அது மரத்தில் ஏறியது. அது பழத்தைத் தின்றது.

சொல்வதெழுதுதல் 5 – 3/3/2026

ஒரு நாள் மீனவன் கடலுக்குச் சென்றான். அவன் கடலில் வலையை வீசினான். மீன்கள் வலையில் மாட்டிக்கொண்டன. மீனவன் வலையை இழுத்தான்.